

உடனடி வெளியீட்டுக்காக

வாக்களிப்பதற்கு இன்னும் 100 நாட்களே உள்ளன – வாக்களிக்க நீங்கள் தயாராகிவிட்டீர்களா?

ப்ராம்ப்ட்டன், ON (ஜூலை 15, 2022) – அக்டோபர் 24, 2022 திங்கட்கிழமையன்று நகராட்சி மற்றும் பள்ளி வாரிய தேர்தலில் வாக்களிக்கின்ற ஒரு முக்கியமான முடிவை மேற்கொள்ள ப்ராம்ப்ட்டன் நகர வாக்களர்களுக்கு ஜூலை 17, ஞாயிற்றுக்கிழமையிலிருந்து 100 நாட்களே உள்ளன.

வாக்களிப்பது எளிது – இதோ வாக்காளர்கள் நினைவில் வைத்துக்கொள்வதற்கான நில உபயோககரமான குறிப்புகள்:

- **நீங்கள் தகுதியான வாக்காளர்தானா என்பதைத் தீர்மானிக்கவும்:** நீங்கள் கனடிய குடிமகனாக இருந்தால், வாக்களிக்கும் நாளில் குறைந்தது 18 வயது நிரம்பியவராகவும், ப்ராம்ப்ட்டன் நகரில் வசிப்பவராகவும் இருந்தால் (அல்லது ப்ராம்ப்ட்டனில் ஒரு நிலத்திற்கு உரிமையாளர் அல்லது குத்தகைதாரராக அல்லது தங்கள் மனைவி அத்தகைய உரிமையாளர் அல்லது குத்தகைதாரராக) இருந்தால் நீங்கள் வாக்களிக்க தகுதியானவர்.
- **வாக்காளர் பட்டியலில் உங்களைப் பற்றிய தகவல்கள் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்:** உங்கள் தகவல் சரியாக இருக்கிறதா மற்றும் புதுப்பிக்கப்பட்டுவிட்டதா என்பதைச் சரிபார்க்க, voterlookup.ca என்ற வலைப்பக்கத்தைப் பார்க்கவும். இந்த இணையதளம் ஜூலை 21, 2022 வரை செயல்பாட்டில் இருக்கும். அதன்பிறகு, செப்டம்பர் 1 முதல் வாக்காளர்கள் நகரத்தின் இணையதளத்தில் தங்கள் தகவல்களைச் சரிபார்க்க முடியும்.
- **உங்கள் வாட்டு எது என தெரிந்திருக்கவும்:** நீங்கள் வசிக்கும் வாட்டு எது என்பதில் நீங்கள் நிச்சயமில்லாதிருந்தால், [இங்கு சரிபார்க்கவும்](#).
- **உங்கள் வாட்டுக்குள் எங்கு வேண்டுமானாலும் வாக்களிக்கலாம்:** அக்டோபர் 24 அன்று, உங்கள் வாட்டில் உள்ள எந்த வாக்கு சாவடியிலும் நீங்கள் வாக்களிக்கலாம். வாக்களிக்கும் இடம் பற்றிய தகவல்கள் செப்டம்பர் மாதத்தில் நகரத்தின் இணையதளத்தில் கிடைக்கும்.
- **முன்கூட்டியே வாக்களிப்பதற்கான தேதிகள்:** அக்டோபர் 24 அன்று உங்களால் வாக்களிக்க இயலாது என்றால், அக்டோபர் 7, 8, 9, 14 அல்லது 15 ஆகிய இந்த நாட்களில் ஏதேனும் ஒன்றில் முன்கூட்டியே வாக்களிக்கலாம். செப்டம்பர் மாதத்தில் நகரத்தின் இணையதளத்தில் முன்கூட்டியே வாக்களிப்பது பற்றிய தகவல்கள் கிடைக்கும். இந்த ஆண்டு வாக்களிக்கும் நாளின்

அதே நாளில் வரும் தீபாவளி பண்டிகை மற்றும் பந்தி சோர் திவாஸ் ஆகியவை வருகின்றன. எனவே அவற்றைக் கொண்டாடுவதில் மும்முரமாக இருக்கும் சமூகத்தின் உறுப்பினர்களுக்கும் கூட முன்கூட்டியே வாக்களிப்பது ஒரு நல்ல வழியாகும்.

- **பதிலியாக வாக்களித்தல்:** நீங்கள் வாக்களிக்கும் நாளிலோ அல்லது முன்கூட்டியே வாக்களிக்கும் தேதிகளில் ஒன்றிலோ வாக்களிக்க செல்ல முடியவில்லையா? நீங்கள் தகுதியுள்ள ப்ராம்ப்ட்டன் வாக்காளராக இருந்தால், உங்கள் சார்பாக வாக்களிக்க மற்றொரு தகுதியான ப்ராம்ப்ட்டன் வாக்காளரை நீங்கள் நியமனம் செய்யலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளவர் அல்லது வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்ட எவரும் பதிலியாக இருந்து வாக்களிக்கலாம். பதிலி வாக்களிப்பு பற்றிய கூடுதல் தகவல்கள் விரைவில் நகரத்தின் இணையதளத்தில் கிடைக்கும்.
- **வீட்டிலேயே வைத்து வாக்களிக்கும் சேவை:** உடல்நலக்குறைவு, காயம் அல்லது இயலாமை காரணமாக வீட்டிலேயே இருந்துவிட வேண்டியிருக்கின்ற, தகுதியுள்ள வாக்காளர்கள் அக்டோபர் 11, 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் வீட்டில் வைத்து வாக்களிப்பு செய்யும் சேவையைப் பயன்படுத்தி வாக்களிக்க விண்ணப்பிக்கலாம். தகுதிக்கான தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்பவர்களுக்கு குறைந்த அளவிலான எண்ணிக்கை கொண்டவர்களுக்கே இந்த சலுகை கிடைக்கும். சேவை மற்றும் நியமன செயல்முறை பற்றிய கூடுதல் தகவல்கள் விரைவில் நகரத்தின் இணையதளத்தில் கிடைக்கும்.
- **உங்கள் அடையாள அட்டையைக் கொண்டு வாருங்கள்:** வாக்காளர்கள் தங்கள் வாக்கினை செலுத்த, தங்கள் பெயர் மற்றும் தகுதியான ப்ராம்ப்ட்டன் முகவரியைக் காட்டும் அடையாள அட்டை ஒன்றை தங்களுடன் கொண்டு வர வேண்டும். வாக்களிப்பதற்கு முன்னதாக, [அடையாளம் காண்பதற்காக ஏற்றுக்கொள்ளத்தக்க ஆவணங்கள்](#) பட்டியலைப் பார்க்கவும்

கூடுதல் நினைவூட்டல்கள்:

- **தேர்தலுக்காக பணியாற்றுங்கள்:** இப்போதே நகராட்சித் தேர்தல் பணியாளராக ஆவதற்கு, விண்ணப்பித்து, வாக்களிக்கும் நாளில் நிர்வாகம் மற்றும் வாடிக்கையாளர் சேவைப் பணிகள் ஆற்றுவதில் உதவி புரியுங்கள். 2,000 க்கும் அதிகமான பணியிடங்கள் உள்ளன. 18 மற்றும் அதற்குக் கூடுதலான வயதுடைய ப்ராம்ப்ட்டன் குடியிருப்புவாசிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். புதிய திறன்களை வளர்த்துக்கொள்ள இது ஒரு அருமையான சந்தர்ப்பம் ஆகும்; நகர அலுவலர்கள் யார் எவர் என தெரிந்துகொண்டு உங்கள் சமூகத்தினரை இணைப்பதில் உதவுங்கள்.
- **தாக்கல் செய்யும் நாள்:** வாய்ப்புள்ள வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுவை ஆகஸ்ட், 19 பிற்பகல் 2 மணி வரை தாக்கல் செய்யலாம். வேட்பாளர் தகுதி மற்றும் தாக்கலுக்கான செயல்முறை பற்றிய தகவல்கள் [இங்கு](#) கிடைக்கும்.

- **மூன்றாம் தரப்பினர் விளம்பரம் செய்தல்:** சாத்தியமான மூன்றாம் தரப்பு விளம்பரதாரர்கள் ப்ராம்பட்டனில் விளம்பரம் செய்ய அக்டோபர் 21 வரை தங்களைப் பதிவு செய்துகொள்ளலாம். மூன்றாம் தரப்பினர் விளம்பரம் செய்வது பற்றிய தகவல்கள், தகுதிக்கான தேவைப்பாடுகள் மற்றும் பதிவு செய்யும் செயல்முறை ஆகியவற்றை [இங்கு](#) காணலாம்.

2022 நகராட்சி மற்றும் பள்ளி வாரிய தேர்தல்கள் பற்றிய மேலும் தகவல்களுக்கு வருகை தரவும்: www.brampton.ca/bramptonvotes.

அறிஞர் கூற்று

“சாலைகள், பூங்காக்கள், பொழுதுபோக்கு மற்றும் போக்குவரத்து போன்ற நகராட்சி சேவைகள் குடியிருப்பாளர்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகும். நகராட்சி மற்றும் பள்ளி வாரியத் தேர்தலில் வாக்களிப்பது என்பது, உங்கள் நகரத்தை வடிவமைப்பதற்கான ஒரு முக்கியமான வழியாகும், மேலும் முன்கூட்டியே வாக்களிப்பதற்கான நாட்கள், வீட்டில் வைத்தே வாக்களிப்பது மற்றும் உங்கள் வார்டில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் வாக்களிக்கும் இயல்தன்மை, ஆகியவை அனைவருக்கும் வசதியாக அமைக்கப்பட்டுள்ளன. நகராட்சி மற்றும் பள்ளி வாரியத் தேர்தலுக்கு இன்னும் 100 நாட்களே உள்ள நிலையில், வாக்களிப்பதற்கான திட்டம் ஒன்றை நீங்கள் கொண்டிருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்!”

- *பீட்டர் ஃபே, நகர எழுத்தர் மற்றும் தேர்தல் அதிகாரி, ப்ராம்பட்டன் நகரம்*

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்பட்டன் தன் வசத்தில் 700,000 மக்களையும் 75,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். www.brampton.ca இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஊடக தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகர பன்முக கலாச்சார
ஊடகம்

multiculturalmedia@brampton.ca